



# வெஸ்ட்போர்ட் கிராமம்

www.villageofwestport.ca

இந்த வெஸ்ட்போர்ட் கிராமம் எப்பொழுதும் ஏதாவது ஒன்று நிகழும் இனிமையான இடமாகும். இயற்கைக் காட்சிகள் நிறைந்த இந்தக் கிராமம் "நிடோ ஏரிகளின் இதயம்" என அழைக்கப்படுகின்றது. இதனை இவ்வாறு அழைக்கக் காரணம் இந்தக் கிராமம் பயணிக்கக்கூடிய நிடோ கால்வாய் தொகுதியின் ஆரம்பப் பகுதியில், மேல் நிடோ ஏரியின் மேற்குக் கோடியில் அமைந்திருப்பது ஆகும். இங்கு 30 படகுகள் வரை நிறுத்தக்கூடிய இடவசதியுடன் மனித முயற்சியால் உருவாக்கப்பட்ட ஒரு செயற்கைத் தீவில் ஒரு பொது இறங்குதறை இருக்கின்றது. இத் துறைமுகப் பகுதியில் ஒரு சுற்றுலாப் பகுதியும் உண்டு. ஏறக்குறைய அரை நூற்றாண்டுக்கு முன்னர் மாகாண அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட மீன் வளர்ப்புக் குட்டைகளிலிருந்து இடம்பெயர்ந்து வந்த மீன்கள் இந்த ஏரிகளில் வாழுகின்றன. இதனால் இங்கு குறிப்பாக மீன்பிடிப்பதற்கு நல்ல வாய்ப்பு நிலவுகின்றது. மீன் வளர்ப்புக் குட்டைகளில் வாழுகின்ற மீன்களைப் பிடிப்பதற்கு அனுமதி கிடையாது. எனினும், தூண்டில் மீன்பிடிப்பவர்கள் மேல் நிடோ ஏரி, வெஸ்ட்போர்ட் ஏரி, மணல் ஏரி ஆகியவற்றில் அல்லது ஏனைய பல சிறிய நீர்நிலைகளில் மீன்பிடிக்கலாம். படகுகளில் சவாரி செய்பவர்களுக்கும், கால் நடையாகச் செல்பவர்களுக்கும், வெளிக்களப் பிரியர்களுக்கும் இக் கிராமம் விடுமுறைகாலத்தைக் கழித்து மகிழ உதவும் ஒரு சொர்க்க பூமியாக உள்ளது.



இந்த வெஸ்ட்போர்ட் கிராமத்தின் நகர்கீழ் மையம் இயற்கைக்காட்சிகள் நிறைந்த இடமாகப் புகழப்படுகின்றது. இங்கு கடைகளில் பொருள் வாங்கும் வாய்ப்புக்கள் பல உண்டு. இங்கு கைப்பணி, கலைத்திறன் பொருட்களையும், ஆபரணங்களையும் அலங்காரத் துணிகளையும் மேலும் பலவற்றையும் காட்சிப்படுத்தும் பல விதமான கடைகளை நீங்கள் காணலாம். இங்கு குடிசை வாசஸ்தலங்கள், விடுதிகள் மற்றும் முகாமிடும் நிலங்கள் எனப் பல தங்குமிடவசதிகள் இருக்கின்றன. ஒரு பார்வையாளரின் கண்ணோட்டத்தில் இது, பொலெய் (Foley) மலையிலுள்ள ஸ்பை (Spy) பாறை வரை கால் நடையாக ஏறிச் சென்று அங்கிருந்து பார்த்தால் வெஸ்ட்போர்ட் நிலப்பகுதியின் பிரமிப்பூட்டும் தோற்றம் தென்படும்.

மொத்தச் சனத்தொகை: 590 (Statistics Canada Census 2016)  
ஜனவரி மாதச் சராசரி வெப்பநிலை: -8 °C (27 °F)  
யூலை மாதச் சராசரி வெப்பநிலை: 26 °C (70 °F)  
வருடாந்த சராசரி மழைவீழ்ச்சி: 784 mm rain, 198 cm snow  
தனியொருவர் வருமானம்: \$72,576  
சராசரி வீட்டு வருமானம்: \$78,166  
சராசரித் தொழிலின்மை வீதம்: 5-6 %  
உயர் பாடசாலைக் கல்வி பெற்ற வயதுவந்தவர்கள்: 180  
கல்லூரி அல்லது பல்கலைக்கழக டிப்ளோமாப் பட்டம் பெற்ற வயதுவந்தவர்கள்: 245  
2 படுக்கை அறைகள் அடங்கிய அடுக்குமாடி வதிவிடத்தின் சராசரி மாதாந்த வாடகைச் செலவு: \$853  
சராசரி 3 படுக்கையறை விலகியிருப்பதாக மாளிகை: \$270,413



மேலதிகத் தகவல்கள்:

Paul Snider, நிருவாகி  
வெஸ்ட்போர்ட் கிராமம்

PO Box 68, 30 Bedford Street; Westport, Ontario K0G 1X0 Canada  
613-273-2191 / Westport@rideau.net



www.leedsgrenville.com

where lifestyle  
grows good business



Leeds & Grenville  
IMMIGRATION  
PARTNERSHIP

www.NewcomersInfo.ca